



தமிழ்க் கல்வி நிலையம், ஹோம்புஷ்

Tamil Study Centre, Homebush Inc.

Postal Address: P O Box 4019, Homebush NSW 2140

www.tsch.org.au

info@tsch.org.au

அரையாண்டுப் பரீட்சை 2021

ஆண்டு: 5 விசேட வகுப்பு

திகதி: 12/06/2021


நேரம்: 2 மணித்தியாலங்கள்

ஆசிரியர்: திருமதி உஷா ஜவாகர்

மாணவர் பெயர்: _____

வினாக்கள்	வினா புள்ளி	பெற்ற புள்ளி
வினா 1	30	
வினா 2	20	
வினா 3	25	
வினா 4	25	
மொத்தப் புள்ளிகள்	100	

ஓர் அடிமையும் ஒரு சிங்கமும்



ரோம் நாட்டின் மன்னன் ஒருவனிடம் ஆண்டி ரோக்கிள்ஸ் என்ற ஒரு அடிமையிருந்தான். மன்னன் செய்த கொடுமைகள் தாங்காமல் ஒரு நாள் அவன் காட்டுக்குத் தப்பி ஓடிவிட்டான். காட்டில் ஒரு சிங்கத்தை கண்டு நடுங்கினான். சிங்கம் நொண்டிக்கொண்டே அவன் பக்கத்தில் வந்தது. சிங்கம் வேதனையால் துன்புறுவதை உணர்ந்தான். அவனிடம் சிங்கம் தனது பாதத்தைத் தூக்கிக் காட்டியது. சிங்கத்தின் பாதத்தில் ஒரு முள் குத்தியிருந்தது. ஆண்டி ரோக்கிள்ஸ் அதன் பாதத்தில் குத்தியிருந்த முள்ளை பிடுங்கி எடுத்து விட்டு தடவிக் கொடுத்தான். சிங்கம் மகிழ்ச்சியுடன் காட்டுக்குள் ஓடியது.

சில நாட்கள் கழித்து அரசனுடைய வீரர்கள் அடிமையை கைது செய்து அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்நாட்டுச் சட்டப்படி தப்பி ஓடியவனுக்கு மரண தண்டனை விதித்தான்.

ரோம் நாட்டு மக்கள் முன்பாக பல நாள் பட்டினி போடப்பட்ட ஒரு சிங்கத்தை அந்த அடிமையின் மேல் ஏவி மரணதண்டனை நிறைவேற்ற அரசன் ஆணையிட்டான். வீரர்கள் அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். கொடூரமான அந்தச் சிங்கம் வேகமாக அடிமையை நோக்கிப் பாய்ந்து வந்தது. ஆனால் அந்தச் சிங்கம் திடீரென்று நின்றது. அந்த அடிமையை தாக்குவதற்கு பதிலாக அவனது கால்களை நக்கி பணிந்து நின்றது. அடிமை சிங்கத்தை தடவி கொடுத்தான். இதைக் கண்ட அரசனும் மக்களும் ஆச்சரியப்பட்டனர். காரணம் என்னவென்று அடிமையை அரசன் கேட்டான். விபரங்களை அடிமை சொன்னான். அரசன் மகிழ்ச்சி அடைந்து அடிமையை விடுதலை செய்தும், சிங்கத்தை காட்டில் கொண்டு போய்விட்டு விடவும் என்று உத்தரவிட்டான்.

நீதி: நன்மை செய்தவர்கள் நலம் அடைவார்கள். ஒருவர் செய்த நன்றியை மறக்கக்கூடாது.

1. இந்தக் கதையில் குறிப்பிடப்படும் அடிமையின் பெயர் என்ன?

2. மன்னன் அந்த அடிமையை எவ்வாறு நடத்தினான்?

3. காட்டில் அந்த அடிமை எந்த மிருகத்தைக் கண்டான்?

4. ரோம் நகரத்தில் தப்பியோடுபவர்களுக்கு எவ்வித தண்டனை வழங்கப்படுகிறது?

5. மகிழ்ச்சி என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

6. இந்தக் கதையின் நீதி என்ன?

(6 x 5 = 30 புள்ளிகள்)

வினா இல	2	புள்ளிகள்	20	பக்கம்	4
---------	---	-----------	----	--------	---

சேர்த்து எழுதுக.

1. உலகம் + புகழ் _____

2. பல + கலை + கழகம் _____

3. கருமை + கல் _____

4. மூன்று + நூறு _____

5. எடுத்து + காட்டு _____

(5 x 4 = 20 புள்ளிகள்)

வினா இல	3	புள்ளிகள்	25	பக்கம்	5
---------	---	-----------	----	--------	---

பின்வரும் வாக்கியங்களில் உள்ள எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியவற்றை கண்டறிந்து கீழே உள்ள கட்டத்தில் எழுதுங்கள்.

1. நான் உண்மையைக் கூறினேன்.
2. சிறுவன் பந்தை உதைத்தான்.
3. சிங்கம் மானைக் கலைத்தது.
4. அம்மா தேநீரில் சீனியைக் கரைத்தார்.
5. இராவணன் சும்பகர்ணனை போருக்கு அனுப்பி வைத்தான்.

	எழுவாய்	பயனிலை	செயப்படுபொருள்
1			
2			
3			
4			
5			

(5 x 5 = 25 புள்ளிகள்)

- BLANK PAGE -

வினா இல	4	புள்ளிகள்	25	பக்கம்	7
---------	---	-----------	----	--------	---

பின்வரும் ஆண்பால் சொற்களை பெண்பால் சொற்களாக மாற்றி எழுதுக.

1. சிறுவன் ஓடி வந்தான்.

2. கிழவன் மெல்ல நடந்து சென்றான்.

3. மீன்காரன் சந்தையில் நிறைய மீன்களை விற்கான்.

4. அண்ணா பாடசாலைக்குச் சென்றான்.

5. திருடன் பணத்தைத் திருடினான்.

(5 x 5 = 25 புள்ளிகள்)

